



வணக்கம்

தித்திக்கும் எட்டுச் சிறுகதைகளின்
தொகுப்பு, இந்நால்.

சிறுவரின் உள்ளங்களைக் கொள்ளோ
கொள்ளும் வண்ணம் வேடிக்கையாக
எழுதக்கூடிய ஆற்றல் பெற்ற திரு.
பெ. தூரன் அவர்களின் இந்நாலை, இந்த
ஆண்டுக் குழந்தைகள் தி ன் த் தி ல்
வெளியிடுவதில் பெருமிதமடைகிறோம்.

பெற்றேர்கள், குழந்தைகள் படித்துப்
பயனுற உதவும் இந்நாலை வாங்கி,
ஙங்களுக்கு நல்லாதரவு நல்கிட வேண்டு
கிறோம்.






மஞ்சள் முட்டை

ஓரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெட்டவெளியாக இருந்தது.

பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டும். அங்கு அமர்ந்து பலவகை யாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே அவை கூவத் தொடங்கினால் மாலையில் இருட்டாகும் வரை அவற்றின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

ஓரு நாள் காலையில் அந்தப் பறவைகள் விழித்து எழுந்ததும் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டன.

அந்த வெட்டவெளியிலே பெரிய முட்டை ஒன்று காணப்பட்டது. அத்தனை பெரிய முட்டையை அந்தப் பறவைகள் பார்த்ததே இல்லை. அதுமட்டும்



பலூன் பாப்பா

பலூன் உங்களுக்குத் தெரியுமல்லவா? அதை வாங்கி ஊதி, கால்பந்து போன்ற உருண்டையான அதன் வடிவத்தைப் பார்ப்பதிலே உங்களுக்கு ஆசைதானே? எத்தனை வகையான பலூன்கள்! அவற்றிலே கலர் எத்தனை எத்தனை!

ஓன்று, சிவப்பாக இருக்கும். இன்னைன்று, மஞ்சளாக இருக்கும். குங்குமம் போலவும், பச்சையாகவும் இப்படி எத்தனையோ நிறத்திலே பலூன் உண்டு.

வடிவங்கள்கூட வெவ்வேறு வகையாக இருக்கும். ஊதினால் ஓன்று புடலங்காய்போல இருக்கும். பாம்பு போல ஓன்று. சுரைக்காயையப்போல ஓன்று. பூசணிக்காயையப்போல ஓன்று.

தண்டி முக்கன் செய்வதெல்லாம் , வேடிக்கையாக இருக்கும். அவனுடைய அம்மா, “பசுவுக்கு அகத்திக் கிரை போடு” என்று ஒரு நாள் அவனிடம் சொன்னான்.

உடனே அவன் அகத்திக்கிரையைப் பறித்து வந்து, ஒரு சட்டியில் போட்டு, அடுப்பில் வைத்தான்.

“அடுப்பில் என்ன செய்கிறோய் ?” என்று அம்மா கேட்டாள்.

“அம்மா, அகத்திக்கிரையை வேகவைத்துத்தானே நாம் தின்கிறோம். அதனால் பசுவுக்கும் கீரையைக் கடைந்து போட அடுப்பில் வைத்திருக்கிறேன்” என்று தண்டி முக்கன் புதில் சொன்னான்.

அதைக் கேட்டு அவன் தாயார் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

ஒரு நாள் தண்டி முக்கன் பெரிய நிலைக்கண்ணைடியில் தன் உருவத்தைப் பார்த்துவிட்டு ‘ஹோ’வென்று அழத் தொடங்கிவிட்டான். தாயார் வந்து, ஏன் அழுகிறோய் என்று கேட்கவே, “அம்மா, இங்கே என் முன்னால் பார். என்னைப் போலவே ஒருவன் இருக்கிறான். அவன் வந்து உன்னை மிட்டாய் கேட்டால், நீ அவனை நான் தான் என்று நினைத்துக்கொண்டு கொடுத்துவிடுவாய். பிறகு எனக்கு இல்லாமல் போய்விடும்” என்று சொல்லி விட்டுத் தேம்பித் தேம்பி அழுதான். அவனுக்கு ஆறுதல்கூறுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

வீட்டிலே பரண்மேலே ஒரு பெரிய அரிசி மூட்டை வைத்திருந்தார்கள். அவன் அதைப் பார்த்துவிட்டு மற் றீரு நாள் அழத் தொடங்கினான். ஏன் அழுகிறோய் என்று கேட்டபோது, “நான் அந்தப் பக்கமாகப் போகும்போது அது என்மேல் விழுந்து என்னைக் கொன்றுவிடுமே” என்று கதறினான். அந்த மூட்டை யைக் கீழே எடுத்து வைக்கும்வரை அவன் அழுகையை நிறுத்தவில்லை.

இப்படி, அவன் ஒன்றும் அறியாதவனாக இருக்கிறானே என்று எண்ணி எண்ணி அவன் தாய் வருந்தினான். அந்த



ஊமை விலங்கு

விலங்குக் காட்சிசாலைக்குப் போயிருக்கிறீர்களா ?

அங்கே கழுத்து நீண்ட மிக உயரமான விலங்கு எது என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவீர்கள்.

அதுதான் ஒட்டகச்சிவிங்கி. அது 20 அடி உயரம் இருக்கும்.

விலங்குக் காட்சிசாலையில் புலி உறுமுகிறது ; சிங்கம் கார்ஜிக்கிறது. குரங்குகள் கீச்கீச்சென்று சத்தம் செய்கின்றன. கிளி அழகாகப் பேசுகிறது.

ஒட்டகச்சிவிங்கி இப்படிச் சத்தம் போடுகிறதா என்று கவனித்தீர்களா ?

எவ்வளவு நீளக் கழுத்து அதற்கு இருக்கிறது. நாக்கு 18 அங்குலம், அதாவது சரியாக ஒரு முழும் இருக்கும்.